



பிப்ரவரி 15, 2024

செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கும் சேமிப்புகள்

முனைவர் டி.கே. ஜயராமன்

சங்க கால அவ்வையார் தம் கொன்றை வேந்தனில் “திரை கடல்
ஒடியும் திரவியம் தேடு” என்று ஆணையிட்டார். அதன்படி, அந்நிய
நாட்டிற்குப் முதலில் மேல்படிப்புக்காகவோ அல்லது
வேலைக்காகவோ இடம் பெயர்ந்த இந்தியர்களும், குடி உரிமை பெற்று
ஆங்கு நிலையாகத் தங்கிவிட்ட இந்திய வம்சாவளியினர்
என்றறியப்படும் இந்தியர்களும் ஆண்டுதோறும் தங்கள்
குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கும் பணம் இந்தியநாட்டின் அந்நியச்
செலாவணிக் கையிருப்பினை 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை
வலுப்படுத்தியுள்ளது.

மொத்த அந்நியச் செலவாணிக் கையிருப்புக்கு ஏறத்தாழ 20% (சதவீத) பங்களிப்பினை, வழங்கியுள்ளதன் மூலம் ஆண்டுக்குரிய தொகை அனுப்புகைகள் மிக அதிகபட்சமான 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட “இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு சுருக்கக் குறிப்பு 2023” தொடர்பான உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தினைப் பிடித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல், பொருளாதார நற்காலங்களிலும் மோசமான, காலகட்டங்களிலும் இன்னும் சொல்லப்போனால் கோவிட்- 19 தொற்றுநோய் பேரழிவு பெரும் பரவலுக்கு முந்தையதும், பிந்தையதுமான காலங்களிலும் தரவரிசைப்பட்டியலில், இந்தியா, ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தினை பெற்று வந்திருக்கிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு அளவில், 2023 ஆம் ஆண்டு வழக்கமான, கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டது. இந்த நிலை, 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சற்றேறக்குறைய 586 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் நிலைநின்றது. இந்திய குறுகிய கால (short term assets) நிதிச் சொத்துகளை வாங்கிடவும் விற்றிடவும் (பங்குகள் மற்றும் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்து, குறுகிய காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான சூழலை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறுகிய கால முதலீட்டாளர் (short term Portfolio Investors) களிடையே தோற்றுவித்தது. 2023ன் செப்டம்பர் - அக்டோபர் காலத்தில் அயலகத் தை முதலீடுகள், குறுகிய முதலீட்டாளர்களால் 5 பில்லியன்

அமெரிக்க டாலர் ரொக்கப் பணமதிப்பளவிற்கு வெளிக்கொணரப் பெற்றன. அந்நியச் செலாவணிக் கையிருப்பும் குறைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் பணவியல் இறுக்கமான கொள்கையினைத் தளர்த்திடும் எனவும் உள்நாட்டு மீட்புக்கு (Domestic Recovery) உதவிபுரிவதற்கான வட்டி விகிதத்தினைக் குறைக்கும் எனவும் கருதிவரும் சந்தை எதிர்பார்ப்புகளிலிருந்து நிச்சயமற்ற தன்மைகள் உருவாகி வந்தன. 2022 மார்ச் மாத உக்ரைன் - ரஷ்யா மோதலினால் பெட்ரோலியம் கச்சா, கோதுமை, நிலக்கரி ஆகிய விநியோகத் தொகுதிகளில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நுகர்வோர் விலை நிலை 9.1% ஆக உயர்ந்தது. அடுத்த எதிர்ப்பு -மாதங்களில் அதிக வட்டியுடன் கூடிய விலை 13 இல் விலை 2023 நிலை நடவடிக்கைகள் செப்டம்பர் வாசிநிலை 3% வரை வீழ்ச்சியடைய வழிவகுத்தன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஓர் எளிதான பணக்கொள்கைதனைத் தொடங்கிடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் நிலவிவந்தன. இந்திய ரிசர்வ் வங்கியும் 2023 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் நுகர்வோர் விலைவாசி உயர்வு(5%) குறைத்து வெற்றி கண்டது. வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக, 6.50% நிலைபெற வைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் அதிக நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியது. அவைதாம், ஊக வணிகர்கள் (speculative

portfolio investors) தங்கள் இந்திய குறுகிய கால சொத்துக்களை விற்பதற்கு காரணம். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பதுக்கும், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சிக்கும் அவர்கள் தாம் பொறுப்பு. தாராளமயமாக்கல் கொள்கைகளை இருபது வருடங்களாக பின்பற்றி வந்த பிறகு திடீரென்று நாடு மூலதன முதலீடுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. தமிழ்ப் பழமொழி ஒன்று சொல்வது போல் “வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தின் மீது ஏறத்தான் வேண்டும்.”.

அமெரிக்க பெடரல் ரிசர்வ். இறுதியாக டிசம்பர் 13 அன்று, 5% வட்டியை இனி குறைக்கப் போவதில்லை என்றும் அது 2024ன் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் முடிவு எடுத்தது. இது உலகச் சந்தைகளை அதிர வைத்தது. இந்தியாவிற்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 83.20 ரூபாயாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த போதிலும், மேலும் இதுவரையில்லாத அளவிற்கு December 13 அன்று, அது 83.40 ஆகச் சரிந்து போனது. ஆயினும் அன்று அந்நிய செலாவணி 615 பில்லியனாக உயர்வு அடைந்தது. இவையனைத்தும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் காரணமாகும்.

அந்நியச் செலாவணியின் (ஆக்கக்) கூறுகள்

அந்நியச் செலாவணிக் கையிருப்பு என்பது சர்வதேச வர்த்தகத்தினின்று வெறும் நிகர ஆதாயங்கள் உருவாக்கித் தரும் வருவாய்களை உள்ளடக்குவதாகும். இது, பொருள்களின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கு இடையே உள்ள நேர்மறையான

வேறுபாடாக வரையறுக்கப்படுகிறது. யாதொரு வகையான கனிம வளங்களும் முக்கியத்துவம் வாய்ந்த ஏற்றுமதிகளும் இல்லாத, அந்நியாவசியப் பொருள்களுக்கும் உணவிற்கும், எரிபொருளுக்கும் மிகவும் பிறரைச் சார்ந்தே இருக்கவேண்டியுள்ள நாடுகள் சேவைத் துறையினைத்தான் சார்ந்திருக்கவேண்டும். பிந்தையது, தகவல் தொழில்நுட்பம் (IT) நிதிச்சேவைகள் (Financial services) அல்லது சுற்றுலாவை உள்ளடக்கியதாகும்.

1990களின் நடுப்பகுதியிலிருந்து அதிகரித்த உலக மயமாக்கலுடன், மூலதன இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மூலதனம் என்பது மின்னல் வேகத்துடன் கணிப்பொறியில், கருவியின் (Mouse) பொத்தானை அழுக்குவதன் மூலம் பயன்பாட்டிற்கு உரியதொன்றாகவும் மாறிவிட்டது.

மூலதனத் தீவிர உட்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், சிறந்த மேலாண்மை ஆகியவற்றில், வளரும் நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டினை (FDI) ஊக்குவிக்க ஆர்வங்கொண்டுள்ளன. அந்நிய நாட்டு நேரடி முதலீடுகளில் பெரும்பாலானவை பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிலுந்து வருவனவாகும். அவற்றின் நாட்டமெல்லாம் ஊக அடிப்படையில் குறுகிய காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான என்ற நோக்கத்துடன் முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்களைப் (speculative investors) போலல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தினை, நீண்டகால வளர்ச்சியின் அடிப்படையில் உயர்த்திடும் நோக்கில் தொழில்கள் மீதே படிந்து வருகின்றன. மிக மலிவாகக் கிடைக்கப் பெறும் உழைப்பினையும் உற்பத்திப் பொருளையும் உள்நாட்டுச் சந்தை, வெளிநாட்டுக்கான ஏற்றுமதிச் சந்தை ஆகிய இரண்டிற்காகவும் பயன்படுத்தி ஈட்டுவதில்

அந்நிய நாட்டு நேரடி முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடப்புக் கணக்குப் (Current Account deficit) பற்றாக்குறை எதிர்மறையாக இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 1% குறைவாக இருந்தாலும் நீண்ட காலமாக நிலைத்திருப்பதாக சமீபத்திய வெளித்துறைத் தரவுகள் காட்டுகின்றன. அதாவது, வெளிச் செல்வன (பொருள்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி (imports of goods and services) மதிப்பு உள்வருவனவற்றைவிட (பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மதிப்பு, Exports of goods and services) அதிகமாக உள்ளன. அளவில் சிறியதாக இருப்பதனால், அந்நியச் செலாவணி இருப்பினை மூலம் பற்றாக்குறைதனை சுலபமாக சமாளிக்க முடிகிறது.

கவர்ச்சிகரமான சலுகைகள், வரி குறைப்பு மற்றும் தாராளமான வரி விலக்கு மற்றும் பிற சலுகைகள் காரணமாக அந்நிய நாட்டு நேரடி முதலீடு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக, தொற்றுநோய்ப் பெரும் பரவலுக்கு முந்தைய ஆண்டுகளில், ஓர் ஆதரவாக விளங்கி வந்துள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையானது இப்போது முக்கியமானதொரு ஏற்றுமதித் துறையாக உருவெடுத்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை சிறிதாகவும் சமாளிக்கத்தக்கதாகவும் வைத்திருப்பதற்கான ஆதரவினை அளித்து வருகிறது.

“பாடப் பெறா வீரர்கள்”.

புலம் பெயர்ந்த இந்தியர்களின் பணம் அனுப்புகை வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அமைதியாக இருந்து ஆரவாரமற்ற பங்கினை வகித்து வருகிறது. இது அந்நிய செலாவணியில் 20% ஆகும். முந்தைய தலைமுறையின் உயர் தகுதி வாய்ந்த வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தவிர முக்கியமாக, குறைந்த திறன் பெற்ற தொழிலாளர்களும் பணிபுரிய வெளிநாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் யாவரும் தங்களது சொந்த நாடுகளில் விடப்பட்டுள்ள தங்கள் குடும்பங்களுக்கு, வழக்கமானதோர் அடிப்படையில், குடும்பத்திலுள்ளோரின் பராமரிப்புக்கான வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பணம் அனுப்பி வருகின்றனர். அவர்களது பணப் பரிமாற்றங்கள் சிறிய அளவிலானவை. “சிறு துளி பெருவெள்ளம்” என்ற பழமொழிக்கு இணங்க, சிறுகச்சிறுகப் பல்லாண்டுகளாக அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலுள்ளோர்க்கு அனுப்பும் பணம் மிகப்பெரும் தொகையாக வளர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர்களது தொகை ஒரு மாபெரும் ஆதரவாக விளங்குகிறது! கேரளம், கருநாடகம், மராட்டியம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் அதிகப் பயனாளிகளைக் கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வு வங்கி மேற்கொண்ட, உள்நாட்டினை நோக்கி வரும் பணம் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, வெளிநாட்டிலிருந்து பெறப்படும் பணத்தின் வாயிலாகப் பயன்பெற்று வரும் குடும்பங்களில் வறுமை குறைந்து வருகின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்தியத் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் சிறியதாக இருந்தாலும் அவை சீரானவை.. மேற்கத்திய முன்னேறிய நாடுகளில் குடியேறிய

இந்தியர்களால் அனுப்பப்படும் தொகைகள் பேரழிவு காலங்களில் உதவுவதற்கு பெரியவை. இவ்வகையான நிதி அனுப்புகைகள் மூலம், அவர்கள் செய்துள்ள உதவி கைமாறு ஏதும் கருதாமல் மனிதாபிமான அடிப்படை ஒன்றின் கீழ் மட்டுமே செய்யப்பட்டதாகும். அவைகள், பன்னாட்டுப் பணம் சார்ந்த நிதி

நிலையத்தால், “கைமாறு கருதாத பணமாற்றங்கள்” (unrequited transfers) என அழைக்கப் பெற்றன.

சொந்த நாட்டில் விடப்பெற்றுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கும் நெருங்கிய சுற்றத்தார்க்கும் தேவையான உணவு, தங்குமிடம், குழந்தைகளின் கல்வி, மருத்துவச் சேவைகள் ஆகியவற்றை வழங்குதற்கும் முதியோர், நோயாகிகள் ஆகியோரையும் இன்னோர் போன்றவர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுதற்கும், கைமாறு கருதாமல் செய்து வரும் நிதியுதவியே அத்தகைய பணம் அனுப்புகைகள் என்று பொருள் கொள்ளப்படும்., அவை அந்நியச் செலாவணிக்கு கூடுதல்களாக விளங்குகின்றன.

முன்னேறிய நாடுகளில், பொருளாதார மந்த நிலையிலுங்கூட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி இருந்தும், தங்களுக்குக் கிடைத்து வந்த வேலையின்மை நிவாரணத் தொகையில் இருந்து சேமித்த பணத்தை, தங்களது ஆதரவினைத் தொடர்ந்து வழங்கிட உழன்று கொண்டிருந்தனர்.

இக்கட்டான காலக் கட்டங்களில், சொந்த நாட்டில் விடப்பட்டிருந்த குடும்பங்கள் தவியாய்த் தவித்தபோது, (எடுத்துக்காட்டாக, கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் செயல் மறவர்களாய், இந்தியப் புலம்பெயர்ந்தோர் நீண்டகால மறுகட்டமைப்புப் பணிகளுக்கான உடனடி நிவாரணமாக அமைந்திடும் வகையில் நிதியுதவி செய்ததனைக் காண முடிந்தது.

பொருளாதாரப் பேரழிவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அவர்கள் தளராத ஆதரவை வழங்கியதால், உண்மையில் நாம் அவர்களைப் **“பாடப் பெறா வீரர்கள்”**. என்று தான் போற்ற வேண்டும்

முனைவர் டி.கே. ஜயராமன் மூத்த பொருளாதார நிபுணர்